

# Pro

## Chapter 26

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

அப்படியே- அறுவடைகாலத்தில்	மழையும் மழையைப்போலும்- H4306	கோடைகாலத்தில் H7019	பனியைப்போல்- H7950	1
	மகிமை H3519	மூடனுக்கு H3684	பொருத்தமானது H5000	
			இல்லை- H3808	

கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.

சாபம்- H7045	அப்படியே- பறக்கும்படி	தகரைப்போல்- H1866	அலையும்படி H5110	குருவியைப்போல்- H6833	2
			வராது H0935	அவனுக்கு H3808	வீணான H2600

அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது.

மூடர்களின் H3684	முதுகுக்கு- H7626	கோலும்- H2543	கழுதைக்கு H4964	கடிவாளம்- குதிரைக்கு H7752	3
---------------------	----------------------	------------------	--------------------	----------------------------------	---

குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.

இல்லாவிட்டால்- H6435	அவன்-மூடத்தனத்தின்படி H0200	மூடனுக்கு H3684	பதில்-கொடுக்காதே H0408	4
		நீயும் H1571	மேலும்- அவனுக்கு சமமாவாய்- H1571	

மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய்.

ஆவான் H1961	இல்லாவிட்டால்- H6435	அவன்-மூடத்தனத்தின்படி H0200	மூடனுக்கு H3684	5
			தன்-பார்வையில் H2450	
			ஞானமுள்ளவனாக H2450	

மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான்.



: <a href="#">:ᵀᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀ</a>	13
தெருக்களின்	நடுவில்-	அரிமா-	வழியில்	சிங்கம்-	சோம்பேறி	சொன்னான்	
<a href="#">H7339</a>	<a href="#">H0996</a>		<a href="#">H1870</a>	<a href="#">H7826</a>	<a href="#">H6102</a>	<a href="#">H0559</a>	

வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

<a href="#">-ᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">-ᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	14
□	சோம்பேறியும்-	தன்-கீலின்மேல்	□	திரும்புகிறது	கதவு-	
	<a href="#">H6102</a>			<a href="#">H5437</a>		

[:ᵀᵀᵀᵀᵀᵀ](#)  
தன்-படுக்கையின்மேல்  
[H4296](#)

கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.

<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀ</a>	15
சோர்வடைந்தான்	கிண்ணத்தில்	தன்-கையை	சோம்பேறி	மறைத்தான்	
<a href="#">H3811</a>	<a href="#">H6747</a>	<a href="#">H3027</a>	<a href="#">H6102</a>	<a href="#">H2934</a>	

[:ᵀᵀᵀ](#)  
தன்-வாயுக்கு  
[H6310](#)

[-ᵀᵀᵀ](#) [ᵀᵀᵀᵀᵀᵀᵀ](#)  
திரும்பக்-கொண்டுவிட  
[H0413](#) [H7725](#)

சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.

<a href="#">ᵀᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	16
ஏழு-பேரின்	தன்-பார்வையில்	சோம்பேறி	ஞானமுள்ளவன்	
<a href="#">H7651</a>		<a href="#">H6102</a>	<a href="#">H2450</a>	

[:ᵀᵀᵀᵀᵀ](#)  
விவேகத்தை  
[H2940](#)

[ᵀᵀᵀᵀᵀᵀᵀ](#)  
திரும்பக்-கொடுக்கிறவர்களைவிட  
[H7725](#)

புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

<a href="#">-ᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀᵀ</a>	17
□	கோபம்-கொள்கிறவன்	கடந்துபோகிறவன்-	நாயின்	காதுகளை-	பிடிக்கிறவன்-	
			<a href="#">H3611</a>	<a href="#">H0241</a>	<a href="#">H2388</a>	

[:ᵀᵀᵀ](#)  
அவனுக்கு  
[H3808](#)

[-ᵀᵀᵀ](#) [ᵀᵀᵀ](#)  
இல்லாத-  
[H3808](#)

[ᵀᵀᵀ](#)  
வழக்கின்மேல்-  
[H7379](#)

வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான்.

<a href="#">:ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀ</a>	<a href="#">ᵀᵀᵀᵀᵀᵀᵀᵀ</a>	18
மரணத்தையும்	அம்புகளையும்	தீப்பந்தங்களை	எறிகிறவன்-	பைத்தியனைப்போல்-	
<a href="#">H4194</a>	<a href="#">H2671</a>				

கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,



